

Written by தமிழ்நாடு கம்

Tuesday, 26 November 2013 13:49 - Last Updated Friday, 29 November 2013 08:29



இலங்கைக்கு பாரிய கடற் பிரதேசம் இருந்தும், இலங்கைஇன்றுவரமீன்பிடியில் எந்தவகையிலும் அபிவிருத்தியடந்த நாடல்ல. மீன்பிடித்தொழில் அபிவிருத்திக்கான முதல் அடித்தளம் சிறிமாவோ பண்டாரநாயக்காவின (1972 - 1977) பதவிக் காலத்தில் இடப்பட்டது. இக்காலப் பகுதியில் மீன்பிடி கட்டிட்டுறவு சங்கங்களும், அகில இலங்கை மீன்பிடி தொழிலாளர் சமாசமும் உருவாக்கப்பட்டது. ஐந்தாண்டு திட்டம் தீட்டப்பட்டது, அத்திட்டத்தில் முதல் இரண்டாண்டுகள் கரையோரமற்றும் களப்புசார் மீன்பிடியை அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டது. இதன் அடிப்படையில் இலக்குகடன் கள் மீன்பிடி கட்டிட்டுறவுச் சங்கங்களுக்கிடாக வழங்கப்பட்டது. இக்கடன் கள் வடக்கு-கிழக்கில் உபயோகிக்கும் மரவள்ளங்களையும், தற்கில் பாவிக்கும் கட்டுமரங்களையும், வலகையையும் தொழிலாளர்கள் பெற்றுக்கொள்ள வழங்கப்பட்டது.

அதன்பின் பதவிக் கு வந்த யி.என்.பி.அரசு தனது திறந்த பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பிடித்து பண்டாரநாயக்காவின திட்டத்தை சிலமாற்றங்களுடன் நடமாற்றப்படுத்தியது. மீன்பிடி தொழிலை ஜப்பான் நாட்டின் உதவியுடன் நவீனப்படுத்த, அந்நாட்டின் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கைச்சாத்திட்டது. இவ்வாறு கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின்படி ஜப்பான் நாடு தனது கடல் சார் தொழில் நுட்பத்தை இலங்கையில் சந்தைப்படுத்தும் தனியுரிமையை தனதாகக் கிடைக்கொண்டது.

அத்துடன் இலக்குகடன் மலம் ஜப்பானிய நிறுவனங்கள் சிறுவள்ளங்களும், கட்டுமரங்களும் பயன்படும் வளையிணைப்பு இயந்திரங்களை மீன்வர் கட்டிட்டுறவுச் சங்கங்கள் மலமாக வழங்கியது. அத்துடன் உள்ளிணைப்பு இயந்திரங்களைக் கொண்ட கரையோரத்து தொழில் செய்வதற்கான நவீன படகுகளை தனியார் வங்கிகளின் உதவியுடன் கட்டுவதற்கான ஊக்குவிப்பும் அரசினால்

Written by தமிழ்நாடு

Tuesday, 26 November 2013 13:49 - Last Updated Friday, 29 November 2013 08:29

வழங்கப்பட்டது. இதனைச் சரியாகப் பயன்படும். இதற்கான முக்கிய காரணிகளாக பின் வருவனவற்றை கிறீறலாம்.

1. திற்குடன் ஒப்பிடுகையில் வடக்கின் பொருளாதாரம் சிறிமாவோ காலத்தில் இருந்தே மிகநன்றாக இருந்தது. அத்துடன் சமீபப் பழக்கத்துடன் இணைத்த தனிநபர்களாகக் கிடையிலான வட்டிக்கு வழங்கும் முறை, இலகுவாக கடன் பெற்று தொழில் நடத்த வகையெடுத்து.

2. பலநிறு வருடங்களாக வடபகுதியைச் சேர்ந்த சில கிராமத்தவர் மரப்படகு கட்டும் தொழில் நுட்பமும், அனுபவமும் கொண்டவர்களாக இருந்தமை. (இவர்கள் தம் பிறகாலத்தில் யா-ஏல, மற்றும் நீர்கொழும்பு பகுதியில் மரப்படகு கட்டும் தொழிலைச் சிங்களதொழிலாளர்களாகக் கற்றுக்கொடுத்தார்கள்)

3. நோர்வீயினால் அறுபதாம் ஆண்டுகளில் உருவாகப்பட்ட சீ நோர் நிறுவனம் காரைநகரிலும், குருநகரிலும் வலையுறபத்தி மற்றும் கண்ணாடிநார் இழைப்படகு உற்பத்திகளை மறைக்கொண்டது. இதனால் மலிவு விலையில் தொழிலாளர்கள் மறைக்கிறிய உபகரணங்களை பெறமுடிந்தமை (இந்நிறுவனம் பிறகாலத்தில் அரசமயப்படுத்தப்பட்டது, அதன் தொழில் நுட்பம் திற்கில் படகுகள் தயார் செய்ய உபயோகிக்கப்பட்டது.)

இந்தசந்தர்ப்பத்திலும் காரைநகர் தொழில் நுட்பவியலாளர்களும் தொழிலாளர்களும் தன் இலங்கையர்க்கு தொழில் நுட்பத்தை பழக்கினர். தன் பகுதியில், குறிப்பாக யா-ஏல பகுதியில் உருவாகப்பட்ட கண்ணாடிநார் இழைப்படகுகளை தமிழ் இயக்கங்கள் பயன்படுத்தின. அப்படகுகள் காரைநகர் படகுகளைவிட ஆழ்கடல் அலை அடிப்பை தாங்கக்கூடியவை. காரைநகர் படகு உற்பத்தி புளட் இயக்கக் கொள்ளையினால் நிறுத்தப்பட்டது. குருநகர் வலை உற்பத்தி நிறுவனம் புளட் இயக்கத்தாலும், புலிகளாலும் கொள்ளையிடப்பட்டதால் நிறுத்தப்பட்டது, வலையுறபத்தி கொழும்புக்கு மாற்றப்பட்டது.

4. மீனின் பிறப்பும் வளர்ச்சியும் கடலடித்தள மடேடை என்று சொல்லப்படும் Continental shelf, ஆழ்கடலுக்கும் பரவகைடல் களம், களப்பு கடலுக்கும் இடையிலான பகுதியே நடைபெறுகிறது. இலங்கையின் பெரும் பகுதி கடலடித்தள மடேடை

Written by தமிழ்ரங்கம்

Tuesday, 26 November 2013 13:49 - Last Updated Friday, 29 November 2013 08:29

மன்னாருக்கும் மூலத்தை வுக்கும் இடபைப்பட்ட பிரதேசத்தில் அமரந்துள்ளது. இதன் நீளம் 480 கிலோமீற்றராகவும் அகலம் 22 கிலோமீற்றர் இல் இருந்து 60 கிலோமீற்றர்வரை உள்ளது. ஆகவே இப்பகுதி உள்ளக அளவில் ஒப்பிடக்கூடிய மீன் உற்பத்தியாகும் பிரதேசமாகவுள்ளது. (இந்தியாவின் இரண்டாவது பெரிய கடலடித்தளமே கரேளா கரையோரம் உள்ளது. அதனால்தான் கரேளம் மிகமுகிய மீன்பிடி பிரதேசமாகவுள்ளது.

இவ்வாறு இயற்கையாகவே மீன் உற்பத்தியாகும் பிரதேசத்தின் அருகில் வடபகுதி மீனவர்கள் சீவிப்பதால், அவர்களால் அதை அனுபவிக் கமுடிந்தது.

5. வடபகுதியில் பிடிபடும் மீன்தனப்பகுதியில் மிகவாக விரும்பப்படுகிறது. இதனால் அங்கு நல்ல விலையுடன் சந்தவையாப்பும் கிடத்தைத் து அத்துடன் பதனிடப்பட்ட வடபகுதி மீனாக்கும் சந்தவையாப்பும் வரவறையும் இருந்ததால், வடபகுதியில் பிடிக்கப்பட்ட மீன்கள் அனாதையும் வீணாகாமல் பணமாக கப்பட்டது. இவ்வாறு மீன்பிடி அபிவிருத்தி வடபகுதி மீனவர்களின் வாழ்நிலையை உயர்த்தியது. 1983 இல் வடபகுதியின் அதிச்ச மீன்பிடி காரணமாக நாட்டின் 40 சதவீதத்திற்கும் அதிகமான மீன் உணவூத் தவேயை வடபகுதி மீனவர்களே பர்த்தி செய்தனர். அக்காலத்தில் இலங்கையில் இருந்த மீன்பிடி தொழிலாளர்களில் 15 சதவீதமான மீனவர்கள் இந்த சாதனையை செய்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது

பேராட்டம் பத்திரிகை 02